

Transliteration–Telugu

Transliteration as per Harvard-Kyoto (HK) Convention
(including Telugu letters – Short e, Short o) -

a A i I u U
R RR IR IRR
e E ai o O au M (H or :)

(e – short | E – Long | o – short | O – Long)

k kh g gh G
c ch j jh J (jn – as in jnAna)
T Th D Dh N
t th d dh n
p ph b bh m
y r l L v
z S s h

pAhi rAmacandra-yadukulakAmbhOji

In the kRti ‘pAhi rAmacandra’ – rAga yadukulakAmbhOji, zrI tyAgarAja pleads with Lord to protect him.

- P pAhi rAmacandra rAghava harE mAM
pAhi rAmacandra rAghava
- C1 janaka sutA ramaNa kAvavE gati nIvu
ganuka nannu vEga brOvavE (pAhi)
- C2 enta vEDukonna nIku nA(y)andu isum-
anta daya lEka(y)uNDunA (pAhi)
- C3 kaSTamulanu tIrca(m)aNTini nIvu
nAk(i)STa daivam(a)nukoNTini (pAhi)
- C4 ambuj(A)kSa vEga jUDarA nI kaTAKS-
ambu lEni janmam(E)larA (pAhi)
- C5 ATal(a)nucu tOci(y)unnadO lEka nA
lalATa likhita marmam(e)TTidO (pAhi)
- C6 zOdhanalaku nEnu pAtramA rAma
yazO dhanulaku nuti pAtramA (pAhi)
- C7 nIvu nannu jUDa vELarA kannA kannA
tAvula nE vEDA jAlarA (pAhi)
- C8 nannu brOcu vAru lERurA rAma nI
kanna daivam(e)ndu lEdurA (pAhi)
- C9 rAja rAja pUjita prabhO harE tyAga-
rAja rAja rAghava prabhO (pAhi)

Gist

O Lord rAmacandra! O Lord rAghava! O Consort of sItA! O Lotus Eyed!
O Lord rAma – the subject of praise by those who are rich in honour or fame! O
Lord worshipped by Emperors! O Lord of this tyAgarAja!

Please protect me;

As You are my refuge, please protect me quickly.

Is it possible that You would not have even a little mercy towards me, no
matter how much I entreat You?

I entreated You to relieve my troubles; I considered You to be the Lord of
my liking.

Please look at me quickly; what for this life devoid of Your grace?

Does my appeal seem to You to be a plaything? Otherwise, I do not know
what kind of fate is written on my fore-head.

Am I to be subjected to Your tests?

It is time for You to look at me; I shall not beg at any and every place.

There is none who would protect me; nowhere is a God better than You.

Word-by-word Meaning

P Please protect (pAhi) me, O Lord (harE) rAmacandra! O Lord rAghava!
Please protect (pAhi) me (mAM), O Lord rAmacandra! O Lord rAghava!

C1 O Consort (ramaNa) of sItA – the daughter (sutA) of King janaka! Please
protect (kAvavE) me; as (ganuka) You (nIvu) are my refuge (gati), please protect
(brOvavE) me (nannu) quickly (vEga);

Please protect me, O Lord rAmacandra! O Lord rAghava! Please protect
me, O Lord rAmacandra! O Lord rAghava!

C2 Is it possible (uNDunA) that You (nIku) would not have (IEka)
(IEkayuNDunA) even a little (isumanta) mercy (daya) towards (andu) me (nA),
no matter how much (enta) I entreat (vEdukonna) You?

Please protect me, O Lord rAmacandra! O Lord rAghava! Please protect
me, O Lord rAmacandra! O Lord rAghava!

C3 I entreated (aNtini) (literally asked) You to relieve (tIrca)
(tIrcamaNTini) my troubles (kaSTamulanu); I considered (anukoNTini) You
(nIvu) to be the Lord (daivamu) (daivamanukoNTini) of my (nAku) liking (iSTa)
(nAkiSTa);

Please protect me, O Lord rAmacandra! O Lord rAghava! Please protect
me, O Lord rAmacandra! O Lord rAghava!

C4 O Lotus (akSa) Eyed (ambuja) (ambujAkSa)! Please look (jUDarA) at me
quickly (vEga); what for (ElarA) this life (janmamu) (janmamElarA) devoid
(IEni) of Your grace (kaTAKSambu) (literally side glance)?

Please protect me, O Lord rAmacandra! O Lord rAghava! Please protect
me, O Lord rAmacandra! O Lord rAghava!

C5 Does my appeal seem (tOciyunnadO) to You to be (anucu) a plaything
(ATalu) (ATalanucu)? Otherwise (IEka), I do not know as to what kind (eTTidO)
of fate (marmamu) (literally secret) (marmameTTidO) is written (likhitamu)
(literally writing) on my (nA) fore-head (lalATa).

Please protect me, O Lord rAmacandra! O Lord rAghava! Please protect
me, O Lord rAmacandra! O Lord rAghava!

C6 Am I (nE) to be subjected (pAtrama) to Your tests (zOdhanalaku)? O
Lord rAma – the subject (pAtrama) of praise (nuti) by those who are rich
(dhanulaku) in honour or fame (yazO)!

Please protect me, O Lord rAmacandra! O Lord rAghava! Please protect me, O Lord rAmacandra! O Lord rAghava!

C7 It is time (vELarA) for You (nIvu) to look at me (nannu); I (nE) shall not (jAlarA) beg (vEDa) (literally beseech) at any and every (kanna kanna) place (tAvula);

Please protect me, O Lord rAmacandra! O Lord rAghava! Please protect me, O Lord rAmacandra! O Lord rAghava!

C8 There is none (IErurA) who (vAru) would protect (brOcu) me (nannu); O Lord rAma! Nowhere (endu IEdurA) is a God (daivamu) (daivamendu) better than (kanna) You (nI);

Please protect me, O Lord rAmacandra! O Lord rAghava! Please protect me, O Lord rAmacandra! O Lord rAghava!

C9 O Lord (prabhO) worshipped (pUjita) by Emperors (rAja rAja)! O Lord (rAja) of this tyAgarAja! O Lord (prabhO) rAghava!

Please protect me, O Lord rAmacandra! O Lord rAghava! Please protect me, O Lord rAmacandra! O Lord rAghava!

Notes –

General – The order of caraNas are as given in all the books other than that of TKG, wherein caraNas 4 and 6 are interchanged.

C1 – gati nIvu – In the book of TKG, this is given as 'harE nIvu'. In the books of CR, ATK and TSV/AKS, the word 'gati' is found. Without the word 'gati' the sentence does not convey any meaning. Therefore, the word 'gati' is the correct one. Any suggestions ???

C4 – nI kaTAkSa - In the book of TKG, the word 'harE' is found before 'nI kaTAkSa'.

C6 – rAma – In the book of TKG, the word 'harE' is found before 'rAma'.

Devanagari

प. पाहि रामचन्द्र राघव हरे मां

पाहि रामचन्द्र राघव

च1. जनक सुता रमण काववे गति नीवु

गनुक ननु वेग ब्रोववे (पाहि)

च2. एन्त वेडुकोन्न नीकु ना(य)न्दु

इसुमन्त दय लेक(यु)ण्डुना (पाहि)

च3. कष्टमुलनु तीर्च(म)ण्टिनि नीवु

ना(कि)ष्ट दैव(म)नुकोण्टिनि (पाहि)

च4. अम्बुजाक्ष वेग जूडरा नी

कटाक्षम्बु लेनि जन्म(मे)लरा (पाहि)

च5. आट(ल)नुचु तोचि(यु)न्नदो लेक ना

ललाट लिखित मर्म(मे)द्विदो (पाहि)

- च6. शोधनलकु नेनु पात्रमा राम
यशो धनुलकु नुति पात्रमा (पाहि)
- च7. नीवु नन्नु जूड वेळरा कन्न कन्न
तावुल ने वेड जालरा (पाहि)
- च8. नन्नु ब्रोचु वारु लेरुरा राम नी
कन्न दैव(मे)न्दु लेदुरा (पाहि)
- च9. राज राज पूजित प्रभो हरे त्याग-
राज राज राघव प्रभो (पाहि)

English with Special Characters

- pa. pāhi rāmacandra rāghava harē māṃ
pāhi rāmacandra rāghava
- ca1. janaka sutā ramaṇa kāvavē gati nīvu
ganuka nannu vēga brōvavē (pāhi)
- ca2. enta vēḍukonna nīku nā(ya)ndu
isumanta daya lēka(yu)ṇḍunā (pāhi)
- ca3. kaṣṭamulanu tīrca(ma)ṇṭini nīvu
nā(ki)ṣṭa daiva(ma)nukṇṭini (pāhi)
- ca4. ambujākṣa vēga jūḍarā nī
kaṭākṣambu lēni janma(mē)larā (pāhi)
- ca5. āṭa(la)nucu tōci(yu)nnadō lēka nā
lalāṭa likhita marma(me)ṭṭidō (pāhi)
- ca6. śōdhanalaku nēnu pātramā rāma
yaśō dhanulaku nuti pātramā (pāhi)
- ca7. nīvu nannu jūḍa vēḷarā kanna kanna
tāvula nē vēḍa jālarā (pāhi)
- ca8. nannu brōcu vāru lērurā rāma nī
kanna daiva(me)ndu lēdurā (pāhi)

ca9. rāja rāja pūjita prabhō harē tyāga-
rāja rāja rāghava prabhō (pāhi)

Telugu

- ప. పాహి రామచన్ద్ర రాఘవ హారే మాం
పాహి రామచన్ద్ర రాఘవ
- చ1. జనక సుతా రమణ కావవే గతి నీవు
గనుక నన్ను వేగ బ్రోవవే (పాహి)
- చ2. ఎన్త వేడుకొన్న నీకు నా(య)న్దు
ఇసుమన్త దయ లేక(యు)ణ్ణునా (పాహి)
- చ3. కష్టములను తీర్చ(మ)ణ్ణిని నీవు
నా(కి)ష్ట దైవ(మ)నుకొణ్ణిని (పాహి)
- చ4. అమ్బుజాక్ష వేగ జూడరా నీ
కటాక్షమ్బు లేని జన్మ(మే)లరా (పాహి)
- చ5. ఆట(ల)నుచు తోచి(యు)న్నదో లేక నా
లలాట లిఖిత మర్మ(మె)ట్టిదో (పాహి)
- చ6. శోధనలకు నేను పాత్రమా రామ
యశో ధనులకు నుతి పాత్రమా (పాహి)
- చ7. నీవు నన్ను జూడ వేళరా కన్న కన్న
తావుల నే వేడ జాలరా (పాహి)
- చ8. నన్ను బ్రోచు వారు లేరురా రామ నీ
కన్న దైవ(మె)న్దు లేదురా (పాహి)
- చ9. రాజ రాజ పూజిత ప్రభో హారే త్యాగ-
రాజ రాజ రాఘవ ప్రభో (పాహి)

Tamil

- ప. బాఱ్ఱి రామశన్త్ర³ర రాక⁴వ ఱ్ఱరే మామ్
బాఱ్ఱి రామశన్త్ర³ర రాక⁴వ
- శ1. ఇనక సుతా రమణ కావవే క³తి నీవు
క³న్తుక నన్ఱు వేక³ ప్³రోవవే (బాఱ్ఱి)
- శ2. ఎన్త వేడుకొన్ఱ నీక్ర నా(య)న్తు³
ఇసుమన్త త³య వేక(య)న్ఱునా (బాఱ్ఱి)
- శ3. కష్టములను తీర్చ(మ)న్ఱునా నీవు
నా(కి)ష్ట దైవ(మె)న్తుకొన్ఱునా (బాఱ్ఱి)
- శ4. అమ్బుజాక్ష వేగ జూడరా నీ

- கடாக்ஷம்³ லேனி ஜன்ம(மே)லரா (பாஹி)
 ச5. ஆட(ல)னுசு தோசி(யு)ன்னதோ³ லேக நா
 லலாட லிகி²த மர்ம(மெ)ட்டிதோ³ (பாஹி)
 ச6. **ஸோ**த⁴னலகு நேனு பாத்ரமா ராம
 ய**ஸோ** த⁴னலகு நுதி பாத்ரமா (பாஹி)
 ச7. நீவு நன்னு ஜு³ வேளரா கன்ன கன்ன
 தாவுல நே வே³ ஜாலரா (பாஹி)
 ச8. நன்னு ப்³ரோசு வாரு லேருரா ராம நீ
 கன்ன தை³வ(மெ)ந்து³ லேது³ரா (பாஹி)
 ச9. ராஜ ராஜ பூஜித ப்ரபோ⁴ ஹரே த்யாக³-
 ராஜ ராஜ ராக⁴வ ப்ரபோ⁴ (பாஹி)

காப்பாய், ஓ இராமசந்திரா! இராகவா!
 என்னைக் காப்பாய், இராமசந்திரா! இராகவா!

- சனகன் மகள் கேள்வா! காப்பாய்; புகல்
 நீயாகையால், என்னை வேகமாய்க் காப்பாய்;
 காப்பாய், ஓ இராமசந்திரா! இராகவா!
 என்னைக் காப்பாய், இராமசந்திரா! இராகவா!
- எத்தனை வேண்டினாலும் உனக்கு என்னிடம்
 சிறிதளவும் தயையில்லாமற் போகுமோ?
 காப்பாய், ஓ இராமசந்திரா! இராகவா!
 என்னைக் காப்பாய், இராமசந்திரா! இராகவா!
- துன்பங்களைத் தீர்ப்பாயென்றேன்; நீ எனது
 விருப்பமான தெய்வமெனக் கொண்டேன்;
 காப்பாய், ஓ இராமசந்திரா! இராகவா!
 என்னைக் காப்பாய், இராமசந்திரா! இராகவா!
- கமலக்கண்ணா! விரைவாக நோக்குவாய்; உனது
 கடைக்கண் பார்வையற்ற பிறவி ஏனய்யா?
 காப்பாய், ஓ இராமசந்திரா! இராகவா!
 என்னைக் காப்பாய், இராமசந்திரா! இராகவா!
- விளையாட்டெனத் தோன்றியதோ; அன்றி எனது
 நெற்றியில் எழுதியுள்ள மருமம் எப்படிப்பட்டதோ?
 காப்பாய், ஓ இராமசந்திரா! இராகவா!
 என்னைக் காப்பாய், இராமசந்திரா! இராகவா!
- சோதனைகளுக்கு நான் பாத்திரமோ, இராமா?
 புகழ்ச் செல்வமுடைத்தோரின் போற்றிக்குப் பாத்திரமே!
 காப்பாய், ஓ இராமசந்திரா! இராகவா!
 என்னைக் காப்பாய், இராமசந்திரா! இராகவா!
- நீயென்னை நோக்கத் தருணமாகும்; கண்ட கண்ட

ಇಡುಕಗಲಲಿ ನೂನು ವೇಣುಡುಕಲಿಲೇನು;
ಕೂಬುಬು, ಓ ಇರೂಮಸುನುತಲಿರೂ! ಇರೂಕವೂ!
ಁನುನುನುಕು ಕೂಬುಬು, ಇರೂಮಸುನುತಲಿರೂ! ಇರೂಕವೂ!

8. ಁನುನುನುಕು ಕೂಬುಬುಬುರೂ ಇಲರಯುಬೂ, ಇರೂಮೂ! ಁನುನುನುಲೂಮು
ಮೇಲೂನು ತುಯವುಮುಂಗುಮು ಇಲಲಯುಬುಬು;
ಕೂಬುಬು, ಓ ಇರೂಮಸುನುತಲಿರೂ! ಇರೂಕವೂ!
ಁನುನುನುಕು ಕೂಬುಬು, ಇರೂಮಸುನುತಲಿರೂ! ಇರೂಕವೂ!

9. ಬುರರಸುಕುಗುನುಲು ತುೂಬುಬು ಬುಬುನುಬು ಬಲರಬುಬು!
ಓ ತುಲಬುಕರೂಸುನುಕುಕರಸು, ಇರೂಕವುಬು ಬಲರಬುಬು!
ಕೂಬುಬು, ಓ ಇರೂಮಸುನುತಲಿರೂ! ಇರೂಕವೂ!
ಁನುನುನುಕು ಕೂಬುಬು, ಇರೂಮಸುನುತಲಿರೂ! ಇರೂಕವೂ!

ನುಬುನುನುಬುಬು ಁಗುಬುತುಬುಬುಗು - ತಲೂ ವಲತಲಿ

Kannada

ಬು. ಬೂಕಲ ರೂಮುಬುನುನು ರೂಘವು ಹರೂ ಮೂ

ಬೂಕಲ ರೂಮುಬುನುನು ರೂಘವು

ಬುಗ. ಬುನುಕು ಸುತೂ ರುಮುನು ಕೂವುಬು ಗತಲಿ ನುಲುವು

ಗನುಕು ನುನುನು ವುಗು ಬುೂವುಬು (ಬೂಕಲ)

ಬುಁ. ಁನುನುನು ವುಡುಕುೂನುನು ನುಲು ನೂ(ಯು)ನುನು

ಇಸುಮುನುನು ದಯು ಲುಕು(ಯು)ನುನುನು (ಬೂಕಲ)

ಬುಃ. ಕುಷುನುನುಲನು ತುಲರೂ(ಮ)ನುನುನು ನುಲುವು

ನೂ(ಕಲ)ನುನುನು ದುಬು(ಮ)ನುನುಕುೂನುನು (ಬೂಕಲ)

ಬುಃ. ಅಮುಬುಬುನುನುನು ವುಗು ಬುೂಡುರೂ ನುಲು

ಕುಟೂನುನುನುನು ಲುನುನು ಬುನುನು(ಮು)ಲರೂ (ಬೂಕಲ)

ಬುಃ. ಅಟ(ಲ)ನುನುಬು ತುೂಬು(ಯು)ನುನುನುನು ಲುಕು ನೂ

ಲಲೂಟ ಲಲಖತು ಮರೂ(ಮು)ಟುನುನುನು (ಬೂಕಲ)

ಬುಃ. ಶುೂನುನುನುನು ನುನುನು ಬೂತುರೂಮೂ ರೂಮು

ಯುಶುೂ ಧನುನುನುನು ನುತಲಿ ಬೂತುರೂಮೂ (ಬೂಕಲ)

ಬುಃ. ನುಲುವು ನುನುನು ಬುೂಡು ವುಲರೂ ಕುನುನು ಕುನುನು

ತೂವುಲ ನುಲು ವುಲಡು ಬೂಲರೂ (ಬೂಕಲ)

- চ৪. অশ্বজাফ্ বেগ জুডৰা নী
কটাফ্শ্ব লেনি জন্ম(মে)লৰা (পাহি)
- চ৫. আট(ল)নুচু তোচি(য়)ন্নদো লেক না
ললাট লিখিত মৰ্ম(মে)ট্ৰিদো (পাহি)
- চ৬. শোখনলকু নেনু পাত্ৰমা ৰাম
য়শো ধনুলকু নুতি পাত্ৰমা (পাহি)
- চ৭. নীৰু নম্নু জুড ৰেলৰা কন্ন কন্ন
তাৰুল নে বেড জালৰা (পাহি)
- চ৮. নম্নু ব্ৰোচু ৰাৰু লেৰুৰা ৰাম নী
কন্ন দৈৰ(মে)ন্দু লেদুৰা (পাহি)
- চ৯. ৰাজ ৰাজ পূজিত প্ৰভো হৰে অ্যাগ-
ৰাজ ৰাজ ৰাঘৰ প্ৰভো (পাহি)

Bengali

- প. পাহি ৰামচন্দ্ৰ ৰাঘব হৰে মাং
পাহি ৰামচন্দ্ৰ ৰাঘব
- চ১. জনক সুতা ৰমণ কাববে গতি নীবু
গনুক নম্নু বেগ ব্ৰোববে (পাহি)
- চ২. এস্ত বেডুকোন্ন নীকু না(য়ে)ন্দু
ইসুমন্ত দয় লেক(য়)গুনা (পাহি)
- চ৩. কষ্টমুলনু তীৰ্চ(ম)ণ্টিনি নীবু
না(কি)ষ্ট দৈব(ম)নুকোণ্টিনি (পাহি)
- চ৪. অশ্বজাফ্ বেগ জুডৰা নী
কটাফ্শ্ব লেনি জন্ম(মে)লৰা (পাহি)
- চ৫. আট(ল)নুচু তোচি(য়)ন্নদো লেক না
ললাট লিখিত মৰ্ম(মে)ট্ৰিদো (পাহি)

- চ৬. শোধানলকু নেনু পাত্ৰমা রাম
 যশো ধনুলকু নুতি পাত্ৰমা (পাহি)
- চ৭. নীবু নম্বু জুড বেলরা কন্ন কন্ন
 তাবুল নে বেড জালরা (পাহি)
- চ৮. নম্বু রোচু বারু লেরুরা রাম নী
 কন্ন দৈব(মে)ন্দু লেদুরা (পাহি)
- চ৯. রাজ রাজ পূজিত প্রভো হরে অ্যাগ-
 রাজ রাজ রাঘব প্রভো (পাহি)

Gujarati

৫. পাহি রামচন্দ্র রাঘব হরে মাং
 পাহি রামচন্দ্র রাঘব
৬. ৭নক সুতা রমরা ডাববে গতি নীবু
 গনুক নঞ্জু বেগ অ্রাববে (পাহি)
৭. অঁন্ত বেডুকাঁন্ন নীকু না(য)ন্ডু
 ঈসুমন্ত ঈয লেক(যু)ড়ুনা (পাহি)
৮. কষ্টমুলনু তীর্য(ম)ড়িটনি নীবু
 না(ডি)ষ্ট ঈব(ম)নুকাঁড়িটনি (পাহি)
৯. অম্বুজ্ঞাঙ্ক বেগ বুডরা নী
 কটাক্ষম্বু লেনি ৭ন্ম(মে)লরা (পাহি)
১০. আট(ল)নুচু তোযি(যু)ঞ্জদো লেক না
 ললাট লিঞ্জিত মর্ম(মঁ)ট্টিটদো (পাহি)
১১. শোধানলকু নেনু পাত্ৰমা রাম
 যশো ধনুলকু নুতি পাত্ৰমা (পাহি)
১২. নীবু নম্বু বুড বেৱরা কন্ন কন্ন
 তাবুল নে বেড জালরা (পাহি)
১৩. নম্বু অ্রোচু বারু লেরুরা রাম নী
 কন্ন ঈব(মঁ)ন্ডু লেদুরা (পাহি)
১৪. রাজ রাজ পূজিত প্রভো হরে ত্যাগ-
 রাজ রাজ রাঘব প্রভো (পাহি)

Oriya

- ପାଠି ରାମଚନ୍ଦ୍ର ରାଘବ ହରେ ମାଁ
ପାଠି ରାମଚନ୍ଦ୍ର ରାଘବ
୧୧. ଜନକ ସୁତା ରମଣ କାଞ୍ଚେ ଗତି ନୀଝୁ
ଗନୁକ ନନ୍ଦୁ ଖେଗ ବ୍ରୋଞ୍ଚେ (ପାଠି)
୧୨. ଏକ ଖେତୁକୋନୁ ନୀକୁ ନା(ୟ)ନ୍ଦୁ
ଇସୁମନ୍ତ ଦୟ ଲେକ(ୟ)ଣୁନା (ପାଠି)
୧୩. କଞ୍ଚମୁଲୁନୁ ତୀର୍(ମ)ଞ୍ଚିନି ନୀଝୁ
ନା(କି)ଞ୍ଚ ଦୈଞ୍ଚ(ମ)ନୁକୋଞ୍ଚିନି (ପାଠି)
୧୪. ଅମୁଜାଷ ଖେଗ ଜୁତରା ନୀ
କଟାଷମୁ ଲେନି ଜନ୍ନ(ମେ)ଲରା (ପାଠି)
୧୫. ଆଟ(ଲ)ନୁରୁ ତୋଟି(ୟ)ନୁଦୋ ଲେକ ନା
ଲଲାର ଲିଖିତ ମର୍ମ(ମେ)ଜିଦୋ (ପାଠି)
୧୬. ଶୋଧନଲକୁ ନେନୁ ପାତ୍ରମା ରାମ
ୟଶୋ ଧନୁଲକୁ ନୁତି ପାତ୍ରମା (ପାଠି)
୧୭. ନୀଝୁ ନନ୍ଦୁ ଜୁତ ଖେଳରା କନୁ କନୁ
ତାଝୁଲ ନେ ଖେତ ଜାଲରା (ପାଠି)
୧୮. ନନ୍ଦୁ ବ୍ରୋରୁ ଝାରୁ ଲେରୁରା ରାମ ନୀ
କନୁ ଦୈଞ୍ଚ(ମେ)ନ୍ଦୁ ଲେଦୁରା (ପାଠି)
୧୯. ରାଜ ରାଜ ପୂଜିତ ପ୍ରଭୋ ହରେ ତ୍ୟାଗ-
ରାଜ ରାଜ ରାଘବ ପ୍ରଭୋ (ପାଠି)

Punjabi

୫. ਪାਹਿ ਰାମଚନ୍ଦ୍ ରାଘବ୍ ହରେ ମାଁ
ਪାਹਿ ରାମଚନ୍ଦ୍ ରାଘବ୍
୨୧. ਜନକ୍ ସୁତା ਰମਣ୍ କାବଦ୍ ଗାତି ନୀବ୍
ଗନୁକ୍ ନନ୍ଦୁ ବେଗ୍ ବୈବ୍ (ପାਹି)

- ਚ੨. ਏਨਤ ਵੇਡੁਕੋਨ ਨੀਕੁ ਨਾ(ਯ)ਨਦੁ
ਇਸੁਮਨਤ ਦਯ ਲੇਕ(ਯੁ)ਣਡੁਨਾ (ਪਾਹਿ)
- ਚ੩. ਕਸ਼ਟਮੁਲਨੁ ਤੀਰਚ(ਮ)ਇਟਿਨਿ ਨੀਵੁ
ਨਾ(ਕਿ)ਸ਼ਟ ਦੈਵ(ਮ)ਨੁਕੋਇਟਿਨਿ (ਪਾਹਿ)
- ਚ੪. ਅਮਬੁਜਾਕਸ਼ ਵੇਗ ਜੂਡਰਾ ਨੀ
ਕਟਾਕਸ਼ਮਬੁ ਲੇਨਿ ਜਨਮ(ਮੇ)ਲਰਾ (ਪਾਹਿ)
- ਚ੫. ਆਟ(ਲ)ਨੁਚੁ ਤੋਚਿ(ਯੁ)ਨਨਦੋ ਲੇਕ ਨਾ
ਲਲਾਟ ਲਿਖਿਤ ਮਰਮ(ਮੇ)ਟਿਟਦੋ (ਪਾਹਿ)
- ਚ੬. ਸ਼ੋਧਨਲਕੁ ਨੇਨੁ ਪਾਤ੍ਰਮਾ ਰਾਮ
ਯਸ਼ੋ ਧਨੁਲਕੁ ਨੁਤਿ ਪਾਤ੍ਰਮਾ (ਪਾਹਿ)
- ਚ੭. ਨੀਵੁ ਨੋਨੁ ਜੂਡ ਵੇਲਰਾ ਕੱਨ ਕੱਨ
ਤਾਵੁਲ ਨੇ ਵੇਡ ਜਾਲਰਾ (ਪਾਹਿ)
- ਚ੮. ਨੋਨੁ ਬੋਚੁ ਵਾਰੁ ਲੇਰੁਰਾ ਰਾਮ ਨੀ
ਕੱਨ ਦੈਵ(ਮੇ)ਨਦੁ ਲੇਦੁਰਾ (ਪਾਹਿ)
- ਚ੯. ਰਾਜ ਰਾਜ ਪੂਜਿਤ ਪ੍ਰਭੋ ਹਰੇ ਤਜਾਗ-
ਰਾਜ ਰਾਜ ਰਾਘਵ ਪ੍ਰਭੋ (ਪਾਹਿ)